

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ



ஹஸ்ரத் கலீப்துல்லாஹ் முனீர்
அஹ்மத் (அலை) அவர்கள் 2017 இல்
தமிழ்நாட்டில் நடைபெற்ற முதல்

ஜல்ஸா ஸலானாவிற்கு

அனுப்பிய சிறப்பு தூது செய்தி



ஜமாத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாம்

தமிழ்நாடு

ஹஸ்ரத் கலீபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அலைஹிஸ் ஸலாம் அவர்கள்

எனது அன்பிற்குரிய தமிழ்நாடு ஸஹாபிகளே ! அஸ்லாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வா பரக்காத்துஹு!! வருகின்ற திங்கள் கிழமை 25 december இல் வரலாற்று சிறப்பு மிக்க முதலாவது ஜல்ஸா ஸலானாவிற்கு நற்செய்தி வழங்குவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இந்த ஜல்சாவை மிக சிறந்த முறையில் இறையச்சம் மற்றும் இறைவன் அவனது இஸ்லாத்தின் தூதர்களான ஹஸ்ரத் நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) மற்றும் காலத்தின் கலீபதுல்லாஹ்வான இந்த எளியவன் ஆகியவர்களின் அன்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

என் அன்பிற்குரியவர்களே! முதன்மையாக, இந்த ஜமாத்தில் அதிகமானோர் இந்த எளியவனான என்னை அதாவது கலீபதுல்லாஹ் மற்றும் இந்த நூற்றாண்டின் (காலத்தின்) நபியை ஏற்று பையத் செய்துள்ளனர். எனவே மிக முக்கியமாக நீங்கள் இதை மனதில் கொள்ள வேண்டும் அதாவது ஜமாஅத் ஸஹீஹ் உல் இஸ்லாம் ஒரு புதிய ஜமாஅத் இல்லை. மாறாக இது அல்லாஹ் (ஈபஹ்) வால் அனுப்பப்பட்ட "உண்மையான இஸ்லாமாகும்" - இது அந்த பழைய உண்மையான இஸ்லாத்தின் மகிமையும் மற்றும் நமது அன்பிற்குரியவரும் எஜமானருமாகிய நபி (ஸல்) அவர்களின் உண்மையான போதனைகளை மீண்டும் உங்களிடையே எடுத்து வருகின்றது.

பையத் என்பதற்கு " சத்தியம் செய்" என்பதாகும். மேலும் இதன் மூல சொல்"விற்பல்" என்பதாகும்.

اللَّهُ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنْفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَلْهِمِ الْجَنَّةِ * يَقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ: وَوَعْدًا عَلِيًّا
حَقًّا فِي التَّوْرَةِ وَالْإِنْجِيلِ وَالْفُرْأَبِيِّ * وَمَنْ أَوْفَى بِعَهْدِهِ مِنْ لَأَقِيَوْمٍ وَتَوَالِيٍّ فَاسْتَبْرُوا بِبَيْعِهِمُ الَّذِينَ
بَأَيِّمٍ بِهِ وَكَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ

(நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும். (குரான்- 9:112)

سَيَقُولُ لَكَ الْمُخَلَّفُونَ مِنَ الْأَعْرَابِ شَغَلْنَاكُمْ وَأَمْوَالُنَا وَأَهْلُونَا فَاسْتَغْفِرْنَا يَا رَبِّهِمْ فَاذْكُرْهُمْ مَا
لَيْسَ فِي قُلُوبِهِمْ قَوْلٌ مَمْنُ يَمْلِكُ لَكَ مِنَ اللَّهِ شَيْءٌ لَّا إِلَهَ إِلَّا هُوَ يُحْيِي الْمَوْتَىٰ وَيَرُدُّكُمْ إِلَىٰ رَبِّكُمْ فَاذْكُرُوا
لَهُمُ اللَّهُ بِمَا تَعَمَّدُوا رَبِّهِمْ ۖ فَيَنْسُوا ۚ 48:12

(நபியே!) போருக்கு உம்முடன் சேர்ந்து வராமல்) பின்தங்கி விட்ட நாட்டுப்புறத்து அரபிகள்: "எங்களுடைய சொத்துகளும், எங்கள் குடும்பங்களும் (உங்களுடன் வராது) எங்களை அலுவல்கள் உள்ளவர்களாக்கி விட்டன; எனவே, நீங்கள் எங்களுக்காக மன்னிப்புக் கோருவீர்களாக!" எனக் கூறுவர். அவர்கள் தங்கள் இதயங்களில் இல்லாததைத் தம் நாவுகளினால் கூறுகிறார்கள்; "அல்லாஹ் உங்களுக்கு ஒரு கெடுதியை நாடினாலும் அல்லது அவன் உங்களுக்கு ஒரு நன்மையை நாடினாலும், அதில் எதையும் அவனுக்கெதிராக உங்களுக்குத் தடுக்கக் கூடிய அதிகாரம் பெற்ற

பெற்றவர் யார்! அப்படியல்ல! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்குணர்ந்தவனாக இருக்கிறான்" எனக் கூறும். (48:12)

"பைஅத் செய்வது நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தாகும்." அவர்கள் அதிகமான சமயங்களில் பைஅத் வாங்கியுள்ளார்கள். ஒரு நபிமொழி இவ்வாறு வருகின்றது. அவஃப் பின் மாலிக் அல் அஷ்ஜா (ரலி) அவர்கள் கூறியதாவது: நமது நேசத்திற்குரிய நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;

நாங்கள் ஒன்பது பேர், அல்லது எட்டுப் பேர், அல்லது ஏழு பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் "நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிமொழி அளிக்கக்கூடாதா?" என்று கேட்டார்கள். அது நாங்கள் உறுதிமொழி அளித்திருந்த புதிதாகும். எனவே, "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் முன்பே உறுதிமொழி அளித்துவிட்டோம்" என்று கூறினோம். பின்னர் அவர்கள் "நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிமொழி அளிக்கக்கூடாதா?" என்று (மீண்டும்) கேட்டார்கள். "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (ஏற்கெனவே) உறுதிமொழி அளித்துவிட்டோம்" என்று நாங்கள் (திரும்பவும்) கூறினோம். பின்னர் (மூன்றாவது முறையாக) "நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிமொழி அளிக்கக்கூடாதா?" என்று கேட்டபோது நாங்கள் எங்கள் கைகளை நீட்டி "அல்லாஹ்வின் தூதரே! தங்களிடம் நாங்கள் உறுதிமொழி அளிக்கிறோம். எதற்காக நாங்கள் தங்களிடம் உறுதிமொழி அளிக்க வேண்டும்?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள், "அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; ஐவேளைத் தொழுகைகளைத் தொழவேண்டும்; எனக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் (என்று உறுதிமொழி அளியுங்கள்)" பிறகு அவ்வாறு உறுதியளித்தவர்களில் சிலரை நான் பார்த்திருக்

அவர்களில் ஒருவரது சாட்டை (வாகனத்தின் மேலிருந்து) விழுந்தால் கூட அதை யாரிடமும் எடுத்துத் தருமாறு அவர்கள் கேட்டதில்லை. (முஸ்லீம் 1886) உண்மையான நம்பிக்கை கொண்டு ஒரு முஸ்லிமிற்கு அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபிமார்களிடம் விசுவாச உறுதிமொழி எடுக்காத நிலையில் மரணமடைந்தால் (அறியாமை மக்களைப்போல) அவர் மறுத்த நிலையிலேயே மரணமடைவார். (புகாரி , முஸ்லீம்)

உறுதிமொழி (என்பது) இறைவனுடனும், நபிமார்களுடனும் அவனது அடியானை மிக உறுதியாகவும் நேர்த்தியாகவும் இணைக்கக்கூடிய அடையாளமாக விளங்குகின்றது. உங்களுக்கு வழிகாட்ட அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டு பவரிடம் பையத் செய்வது ஒரு உண்மையான அடியான் என்பதற்கான மிகப்பெரிய அத்தாட்சியாகும். மேலும் நீங்கள் இறைவனிடம் உண்மையானவர்கள் என்பதை உறுதி படுத்துகிறது - நீங்கள் வாழும் காலத்தில் அவனுடைய நபிமார்கள் தோன்றுவது உங்கள் வாழ்க்கையை மேலும் சிறப்பாக ஆக்குவதற்கு பொன்னான வாய்ப்பாக அமைகிறது. ஏனென்றால் அந்த நேரம் மிகவும் அருளுக்குரிய நேரமாகும். (கிடைக்கதற்கரிய அருளாகும். மேலும் அல்லாஹ் இக்காலத்தில் உங்களை அவனது அருளுக்குரிய ஒருவராக தேர்ந்தெடுத்துள்ளான். அல்லாஹ் உங்கள் ஆன்மாவிற்கு எந்த அளவிற்கு ஆன்மீக அருளை வழங்கியுள்ளான் என்றால், இந்த நிலையில் உலகில் வேறு எவருக்கும் இது கிடைக்கவில்லை. நீங்கள் அல்லாஹ்விடம் உண்மையாக நடந்துகொள்ள வேண்டும். ஒருபோதும் அவனிடமிருந்து பிரிந்து விடக் கூடாது. மேலும் உங்களை தெளஹீதின் பக்கம் அழைக்கக் கூடிய அவனுடைய கலீபாவாகிய இக்காலத்தின் எளியவனான எனக்கும் (வெறும் வார்த்தைகளால் அல்லாமல்) உண்மையாக கட்டுப்பட வேண்டும். இன்று நீங்கள்

அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற எல்லாவிதமான தியாகங்களுக்கும் தயாராக இருக்க வேண்டும். (பொருள் தியாகம் முக்கியமாக ஜமாத்தின் பணிக்காக.) உங்களது நன் நம்பிக்கையின் மூலமாக உங்களிடையே உள்ள பொறாமை ஷைத்தான் மற்றும் ஷைத்தானிய எண்ணங்களை எதிர்கொள்ள வேண்டும். நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் சிறந்த முறையில் கட்டுப்பட வேண்டும். ஏனென்றால் அல்லாஹ்வும் அவனது தூதரும் கலீபதுல்லாஹ்வும் காலத்தின் மஸீஹும் உங்களுக்கு இம்மைக்கும், மறுமைக்கும் சிறந்ததையே வழங்குவார்கள்.

நினைவில் கொள்ளுங்கள் இந்த உலகம் தற்காலிகமானதே உங்கள் வாழ்க்கை ஒருநாள் முடிந்த பிறகும் உங்களுக்கு மற்றொரு வாழ்க்கை தொடரவிருக்கிறது. நீங்கள் இறை கட்டளையை ஏற்று அவனையும் அவனது கலீபதுல்லாஹ்வுக்கும் கட்டுப்பட்டு நடந்தால் அவன் உங்களுக்கு அங்கும் மிக சிறந்த வெற்றியை வழங்குவான். அது வேறு எவருக்கும் வழங்கப்பட மாட்டாது. ஏனென்றால் என் அன்பிற்குரியவர்களே நீங்கள் உங்கள் வாழ்நாளில் அவனது தூதரை ஏற்றுக் கொண்டதால் அவன் ஈமானை பரிசாக வழங்குகிறான். இது அல்லாஹ் (சுப) வாக்குறுதியாகும். அதாவது, எப்பொழுதெல்லாம் ஈமானுக்கு பலவீனம் ஏற்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் அவன் ரூஹுல் குத்ஸ்ல் பலப்படுத்தி ஒருவரை அனுப்புகிறான். பிறகு அவருக்கு வரும் வெளிப்பாடுகள் (வஹி) குரானை உண்மை படுத்துகிறது. இது குரானின் வசனங்களையும் உண்மை படுத்துகிறது. நினைவில் கொள்ளுங்கள், அல்லாஹ் எவ்வாறு முன்னர் பேசினானோ அவ்வாறே இப்பொழுதும் பேசுவான் வேதமும் (அல் குர்ஆன்) ஷரீ அத்தும் முற்று பெற்றுவிட்டது. மேலும் அவனுடைய வஹிகள் அவன் தேர்ந்தெடுத்த நபிமார்களுக்கு வழங்குவது தொ

தொடரும். இதை அல் குர்ஆனும் உறுதி செய்கிறது. இதுதான் இக்காலத்திலும் நிகழ்கிறது. நீங்கள் இறைவஹி எனும் இக்காலத்தின் நூஹுவின் கப்பலில் ஏறக்கூடிய அதிர்ஷ்டசாலியாக நீங்கள் இருக்கிறீர்கள். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் இந்த பையத்தில் உண்மையாகவும் உறுதியாகவும் இருங்கள். ஏனென்றால் இது சாதாரண மனிதர்களின் உறுதிமொழி இல்லை. நீங்கள் அல்லாஹ் மற்றும் நபியின் கையில் பைஅத் செய்துள்ளீர்கள். மேலும் உங்களுக்கு பல்வேறு சோதனைகள் வந்தாலும் நீங்கள் பொறுமையையும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கையும் கொண்டு நடந்தால் நிச்சயமாக அல்லாஹ் அந்த வெற்றியை சுவைக்க செய்வான். இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும். அறிந்து கொள்ளுங்கள், அல்லாஹ்வுக்கும் அவனது கலீபதுல்லாஹ்விற்கும் உண்மையாக நடக்கும் போது அவனது சொர்க்கத்தின் கதவுகளை திறப்பது வெகுதொலைவில் இல்லை. அவன் பல்வேறு வகையில் கண்களை சோதிப்பான். நீங்கள் உண்மையாக இருக்கிறீர்களா என்பதை அறிவதற்காக! அல்லாஹ்வையும் அவனது ரூஹுல் குத்தூஸால் பலப்படுத்தப்பட்டு வந்துள்ள நபிமார்களுக்கும் உண்மையாக ஈமான் கொண்டு நிலைத்திருக்க அல்லாஹ் உங்களுக்கு மனஉறுதியையும் மனவலிமையையும் வழங்குவானாக!

நீங்கள் அந்த அருளுக்குரிய லைலத்துல் கத்ர் அதாவது மலக்குமார்கள் உள்ளத்தில் இறங்கி இக்காலத்தின் கலீபதுல்லாஹ்வை ஏற்றுக் கொள்வதை பார்க்கக்கூடிய பாக்கியம் கிடைத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்! ஆதலால் என் அன்பிற்குரியவர்களே, நீங்கள் உண்மையாகவும் ஆர்வத்துடனும் அல்லாஹ்வின் பணியை செய்து உங்கள் உதவி கரங்களை நீட்டுவீர்களாக! இன்ஷா அல்லாஹ்!! இறுதியாக, முதல் தமிழ்நாடு

ஐஸ்ஸா சலானா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஐஸ்ஸா சலானாவை நடத்துபவர்களுக்கும், வருகை தந்திருக்கும் விருந்தினர்களுக்கும், அவர்களது இனிமையான நினைவுகளை பகிர்ந்து உங்களது ஆன்மீக மறுமலர்ச்சி செய்துள்ளனர். நான் அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன், உங்களுடைய ஈடுபாடு மற்றும் தியாகம் உங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட அன்பிற்குரிய ஒருவராக அல்லாஹ்வுக்கும் மனித இனத்திற்கும் தொண்டாற்ற செய்வானாக! ஆமீன்!!



தமிழ்நாடு அமீர் உரையாற்றி போது...



தமிழ்நாடு மற்றும் கேரளா உறுப்பினர்கள்



ஜல்ஸா நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது



கல்பத்துல்லாஹ்

ஹஸ்ரத் முனீர் அஹ்மது அஸீம் (அலை)

இறைவஹி எனும் இக்காலத்தின் நூஹுவின் கப்பலில் ஏறக்கூடிய அதிர்ஷ்டசாலியாக நீங்கள் இருக்கிறீர்கள். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் இந்த பையத்தில் உண்மையாகவும் உறுதியாகவும் இருங்கள். ஏனென்றால் இது சாதாரண மனிதர்களின் உறுதிமொழி இல்லை. நீங்கள் அல்லாஹ் மற்றும் நபியின் கையில் பைஅத் செய்துள்ளீர்கள். மேலும் உங்களுக்கு பல்வேறு சோதனைகள் வந்தாலும் நீங்கள் பொறுமையையும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கையும் கொண்டு நடந்தால் நிச்சயமாக அல்லாஹ் அந்த வெற்றியை சுவைக்க செய்வான். இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும்.